1994 ஏப்ரல் 4]

**மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிபந்தனைகள் நிறைவு செய்யப்பெற்று, முன்மொழிவு பெறப்பட்டிருந்தால் அரசு பரிசீலிக்கும்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** வினா எண் 175, திரு. கு. சீனிவாசன் ; மாண்புமிகு கல்வி அமைச்சர்.

175–

**மன்னார்குடியில் பெண்கள் அரசினர் கலைக் கல்லூரி அமைத்தல்.**

***21040–திரு. கு. சீனிவாசன்:**

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா–

(அ) மன்னார்குடியில் பெண்களுக்கென ஓர் அரசினர் கலைக் கல்லூரி அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், விவரம் என்ன?

**மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி, கல்வி அமைச்சர்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) இல்லை.

**திரு. கு. சீனிவாசன்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலைக் கல்லூரி அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இல்லை என்று கூறினார்கள். நாகை காய்தே மில்லத் மாவட்டத்தில் நாகப்பட்டினத்தில் ஒரு பெண்கள் கல்லூரியும், மயிலாடுதுறையில் ஒரு பெண்கள் கல்லூரியும் இருக்கிறது. மன்னார்குடி பகுதியிலிருந்து மயிலாடுதுறை செல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 70 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதேபோன்று நாகப்பட்டினத்திற்கு செல்ல வேண்டுமானால் 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த மன்னை பகுதியிலே மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைபூண்டி, வேதாரண்யம், ஒரத்தநாடு போன்ற பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 25 மேல்நிலை பள்ளிகளில் படிக்கின்ற மாணவியர்கள் தங்களுடைய உயர் கல்வியைப் பயில வேண்டுமானால் மயிலாடுதுறை அல்லது நாகப்பட்டினம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால் குறைந்தது 50 கிலோ மீட்டர் தூரம் கடந்துதான் அவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே அந்தப் பகுதி மாணவிகள் தங்களுடைய உயர் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பாக அரசு ஒரு கலைக் கல்லூரியை அமைப்பதற்கு மறுபரிசீலனை செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

[1994 ஏப்ரல் 4

**மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதிநிலைமை காரணமாக புதிதாக அரசு கல்லூரி தொடங்கப்படுவதில்லை. எனினும் தனியார் கல்வி முகமைகள் நிதியுதவி பெறாத தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி விண்ணப்பித்தால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு அனுமதி வழங்கி வருகிறது. தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் 8 கல்லூரிகள் தற்போது இயங்கி வருகின்றன. தஞ்சாவூரில் இரண்டும், கும்பகோணத்தில் இரண்டும், பூண்டியில் ஒன்றும், அதிராம்பட்டினத்தில் ஒன்றும், பொறையாறில் ஒன்றும், வல்லத்தில் ஒன்றும் என்று எட்டு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மகளிர் கல்லூரிகள் இல்லாத இடங்களில் அரசு கலைக் கல்லூரிகளில் 30 விழுக்காடு மகளிர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை இட்டிருக்கிறது. ஆகவே, தற்போது இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 11–00

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** பேரவையின் முன் அனுமதியோடு வினாக்கள்–விடைகள் நேரம் நீடிக்கப்படுகிறது.

**திரு. கு. சீனிவாசன்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே அரசின் நிதிநிலை காரணமாக தனியாக கல்லூரி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லையென்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். தனியார் கல்லூரி அமைப்பதற்கு முன் வந்தால் அதற்கு அனுமதி தரப்படும் என்று சொன்னார்கள். ஆகவே, இன்றையதினம் மன்னார்குடி நகரத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற தூயகொண்டான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாங்கள் ஒரு கல்லூரி நிறுவுவதற்கு அனுமதிக் கேட்டு மனு கொடுத்திருப்பதாக தெரியவருகிறது. அதற்கு அரசினுடைய அங்கீகாரம் உடன் அளிக்கப்படுமா என அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட விண்ணப்பம் வந்திருந்தால் அரசின் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** வினா எண் 176, டாக்டர் எஸ். சுந்தரராஜ் ; மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்.